விதி 110–ன்கீழ் அறிவிக்கப்பட்ட அறிக்கையில்கூட, கிட்டத்தட்ட 16,000 மின்மாற்றிகள் அமைக்கப்படும் என்று மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். எனவே, தற்பொழுது, உடனடியாகத் துணை மின் நிலையம் தேவைப்படின், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கின்ற 16 M.V.A.–க்குப் பதிலாக, மின் அழுத்தம் அதிகமாக இருக்கின்ற M.V.A. வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

மாண்புமிகு உறுப்பினர்களெல்லாம் துணை மின் நிலையம் வேண்டுமென்று கேட்கிறார்கள். அதுவும், சென்னை பகுதியிலே பார்த்தோமானால், இடம் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கின்றது. மாண்புமிகு உறுப்பினர் அவர்களும் அவர் குறிப்பிடுகின்ற பகுதியிலே ஏதாவது இடம் இருக்கிறதென்று சொன்னால், உடனடியாக ஆய்வு செய்து, மாண்புமிகு அம்மா அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதுமட்டுமல்லாமல், சென்னையைப் பொறுத்தவரை, மாண்புமிகு அம்மா அவர்கள் வருங்காலத்தில் மின் தடை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் பல்வேறு பணிகளைச் செய்ய ஆணையிட்டிருக்கிறார்கள். அந்த வகையிலே, அந்தப் பகுதியிலே புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர், புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 90, மாண்புமிகு உறுப்பினர் திருமதி எஸ். விஜயதரணி, மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள்.

90—

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

***1702—திருமதி எஸ். விஜயதரணி:**

மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

2016 ஆகஸ்ட் 19]

(அ) கன்னியாகுமரி மாவட்டம், இடைக்கோடு பேரூராட்சி, சூரன்குழி மற்றும் அம்பேற்றின் சாலை பொத்தை ஆகிய பகுதிகளில் 1,00,000 லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. எஸ்.பி. வேலுமணி, நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) கன்னியாகுமரி மாவட்டம், இடைக்கோடு பேரூராட்சி, சூரன்குழி பகுதிக்கு இளஞ்சிறைப் பகுதியிலுள்ள 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலமும் மற்றும் அம்பேற்றின் சாலை பொத்தை பகுதியில் 60,000 லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலமும் அப்பகுதிகளில் வாழும் மக்களுக்குப் போதிய அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருவதால், இவ்விடங்களில் கூடுதலாக ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான தேவை எழவில்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திருமதி எஸ். விஜயதரணி அவர்கள். (குறுக்கீடு) வினா வரிசை எண் 91, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஓ.கே. சின்னராஜ், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள்.*

91—

பசுமை வீடுகள்

***4021—திரு. ஓ.கே. சின்னராஜ்:**

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) பேரூராட்சிப் பகுதியில் வசிக்கும் கைத்தறி நெசவாளர்களுக்குப் பசுமை வீடுகள் கட்டும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்போது?